



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

1984 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க,
வருமானவரி மீதான மிகைவரிச் சட்டம்

[1984, ஏப்ரில் மாதம் 11 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1984, ஏப்ரில் மாதம் 11 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

[1984, ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அந்நாட்டிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—இ. 66/83

1616

1984 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்
கான வருமானவரி விதிக்கப்படற்குரிய ஒவ்வோர் ஆள்மீதும், அத்தகைய
ஆளினால் அவ்வரிமதிப்பீட்டாண்டிற்காகச் செலுத்தப்படற்பாலதான வரு
மானவரியைத் தொடர்புறுத்திப் பார்ப்பதன்மூலம் மிகைவரியொன்றை
விதிப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடையவையும் அதன்
இடைநேர்விளைவானவையுமான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்குமான
தொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுதல்:—

1. இச்சட்டம், 1984 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வருமான
வரி மீதான மிகைவரிச் சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்.

உருக்கப்
பெயர்.

2. “இயைபான ஆண்டு” என இச்சட்டத்தில் குறிப்பிட்டு செய்யப்
படும், 1984 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்
டாண்டுக்கென வருமானவரி விதிக்கப்படற்குரியவராக உள்ளவரான ஆள்
ஒவ்வொருவரும், எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தில் அல்லது ஏதே
னும் சமவாயத்தில், மானியப்பட்டயத்தில் அல்லது உடன்படிக்கையில்
அடங்கியுள்ள ஏது எவ்வாறிருப்பினும், இயைபான ஆண்டுக்கென அவ
ரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின்மீது, அத்தகைய வரு
மானவரியின் பத்து சத வீதப்படி கணக்கிடப்படும் மிகை வரியொன்றைச்
செலுத்துவதற்கு ஆளாதல் வேண்டும்.

வருமானவரி
மீது மிகை
வரியை
விதித்தல்.

3. இச்சட்டத்தின்கீழ் மிகைவரி செலுத்துவதற்கு ஆளாகும் ஒவ்வோ
ராரும், மதிப்பீடொன்று அவருக்கு வழங்கப்படவில்லையென்ற நிகழ்வு
எவ்வாறிருப்பினும், அவரால் செலுத்தப்படற்பாலதான மிகைவரித்
தொகையின் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாத தொகையை 1984 ஆம்
ஆண்டு யூலை மாதம் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,
மிகுதியை 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று அல்லது
அதற்கு முன்னரும், ஆணையாளர் தலைமையகிபதிக்குச் செலுத்துதல்
வேண்டும்.

மிகைவரி
செலுத்து
வதற்கான
தேதி.

4. உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் XV ஆம் அத்தியாயத்தின் ஏற்
பாடுகளுக்கிணங்க [அச்சட்டத்தின் 67 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவி
னால் வதிவற்றவராகக் கருதப்படுகின்றவரான ஊழியர் ஒருவராக அல்
லாத] எந்த ஊழியரின் ஊதியத்திலிருந்து இயைபான ஆண்டுக்கென
வருமானவரி கழிக்கப்படற்பாலதாக இருக்கின்றதோ அந்த ஊழியர் எவ
ரையும் தொழிலுக்கமர்த்துகின்ற தொழில்தருநர் ஒவ்வொருவரும்
1984 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் 1 ஆம் தேதியன்று தொடங்கி 1985 ஆம்
ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதியன்று முடிவடையும் ஒவ்வொரு
மாதத்திற்கும், இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி
யின் மீதான மிகைவரியாக, வருமானவரியாகக் கழிக்கப்படும் தொகையின்
பத்து சத வீதத்தைக் கழித்தலும் வேண்டும்.

தொழில்
தருநர்
மிகைவரியைக்
கழித்தல்.

வருமானவரி,
செல்வவரி,
மிகைவரி என்ப
வற்றின் கூட்டு
மொத்தம்
குறித்த ஒரு
எல்லையை
விஞ்சும்போது
மிகைவரியைக்
குறைத்தல்.

5. எவரேனும் ஆளினால்—

(அ) இயைபான ஆண்டுக்கென செலுத்தப்படற்பாலதான வருமான
வரி;

(ஆ) இயைபான ஆண்டுக்கென செலுத்தப்படற்பாலதான செல்வவரி;
அத்துடன்

(இ) இச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின்
மீதான மிகைவரி,

என்பவற்றின் கூட்டுமொத்தமானது, அவ்வாண்டிற்கு அந்த ஆளின் மதிப்
பிடப்படற்பாலதான வருமானத்தினதும், உண்ணாட்டரசிறைச் சட்டத்
தின்கீழ் அல்லது வேறு ஏதேனும் சட்டவாக்கத்தின்கீழ் வருமானவரியி
னின்று விலக்களிக்கப்பட்டவையும் அந்த விலக்களிப்பு இல்லாவிடில்,
இயைபான ஆண்டுக்கான அந்த ஆளின் வரிமதிப்பிடற்குரிய வருமானத்
தைக் கணிப்பதில் கணக்கிடப்பட்டிருக்கக்கூடியவையுமான அந்த இலா
பங்களாயும் வருமானமாயும் இருக்கின்ற (வதிவிடமொன்றின் தேறிய
ஆண்டுப் பெறுமானமும் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் வருமான
வரியினின்று விலக்களிக்கப்பட்ட ஏதேனும் மானியமும் அல்லாத) எவை
யேனும் இலாபங்கள் மற்றும் வருமானம் என்பவற்றினதும் கூட்டு மொத்
தத்தின் என்பது சதவீதத்தை விஞ்சுகின்றவிடத்து, அத்தகைய விஞ்சு
கின்ற தொகையானது வருமானவரியின் மீதான அத்தகைய மிகைவரிக்கு
எதிராக ஈடுசெய்யப்படுதல் வேண்டும்.

தவணை தவறிய
மிகைவரியும்
அதனுடன் சேர்க்
கப்படும் பணத்
தொகைகளும்.

6. (1) மிகைவரியின் தவணைக் கட்டணமொன்று அல்லது அத்தகைய
தவணைக்கட்டணத்தின் பாகமொன்று அத்தவணைக் கட்டணத்தின் கொடுப்
பளவுக்கென 3 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட தேதிகளில் அல்லது
அவற்றிற்கு முன்னர் செலுத்தப்படாதவிடத்து, மிகைவரியின் அத்தகைய
தவணைக் கட்டணம் அல்லது அதன் பாகம் தவணை தவறியதாகக் கருதப்
படுதல் வேண்டும் என்பதுடன்—

(அ) அத்தகைய மிகைவரி ஓர் ஆளினால் செலுத்தப்படற்பாலதாக
இருக்குமிடத்து, அத்தகைய ஆள்; அத்துடன்

(ஆ) அத்தகைய மிகைவரி ஒருவருக்கு மேற்பட்ட ஆட்களினால் அல்
லது ஒரு பங்காண்மையால் செலுத்தப்படற்பாலதாக இருக்கு
மிடத்து, அத்தகைய ஆட்களுள் ஒவ்வொருவரும் அல்லது அத்
தகைய பங்காண்மையிலுள்ள பங்காளர் ஒவ்வொருவரும்,

இச்சட்டத்தின் நோக்கத்துக்காக தவணை தவறியவராகக் கருதப்படுத
லும் வேண்டும்.

(2) எவரேனும் ஆளினால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் மிகை
வரி தவணை தவறியிருக்குமிடத்து, தவணை தவறியவர், தவணை தவறி
யுள்ள மிகைவரியுடன் மேலதிகமாக—

(அ) தவணை தவறியுள்ள தொகையின் ஐந்து சத வீதத்துக்குச் சம
னான பணத்தொகையொன்றையும்; அத்துடன்

(ஆ) தவணை தவறியுள்ள ஏதேனும் தொகை, அது தவணை தவறத் தொடங்கிய பின்னர் முப்பது நாட்கள் முடிவடைவதற்கு முன்னர் செலுத்தப்படாதிருக்குமிடத்து, அது தவணை தவறியிருக்கின்ற முன்று மாதங்களைக்கொண்ட மேலதிகக் காலப்பகுதி அல்லது அத்தகைய காலப்பகுதியின் பாகம் ஒவ்வொன்றும் தொடர்பில் தவணை தவறியுள்ள தொகையின் ஐந்து சத விதத்துக்குச் சமமான மேலதிகப் பணத்தொகையொன்றையும்,

தண்டப்பணமொன்றாகச் செலுத்துதல் வேண்டும் :

ஆயினும்,

(i) இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளின் கீழ் தண்டப்பண மொன்றாகச் செலுத்தப்படற்பாலதான மொத்தத்தொகை எந்த விடயத்திலும் தவணை தவறியுள்ள மிகைவரியின் இப்பது சத விதத்தை விஞ்சுதலாகாது ;

(ii) எவரோனும் ஆள் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1983 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆம் தேதி தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கென அவரால் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் ஐந்து சத விதத்துக்குக் குறையாததை மிகைவரியாக முறையே 1984 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் 1984 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் செலுத்தியிருக்குமிடத்து, அத்தகைய ஆள், அவரால் செலுத்தப்பட்ட தொகைகளுக்கு மேல் 3 ஆம் பிரிவின்கீழ் செலுத்தப்படற்பாலனவான எவையேனும் விஞ்சிய தொகைகளை 1985 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துவாராயின், 3 ஆம் பிரிவின்கீழ் அவர் எந்தக் கொடுப்பனவைச் செய்யுமாறு தேவைப்படுத்தப்படுகின்றாரோ அந்தக் கொடுப்பனவு தொடர்பில் ஏதேனும் தண்டப்பணம் செலுத்துவதற்கு ஆளாதல் ஆகாது ;

(iii) இப்பிரிவின் கீழ் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் தண்டப்பணத்தின் குறைப்பு அல்லது விட்டு விடுகை விடயத்தின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நியாயமானதும் ஒப்புரவானதுமென ஆணையாளர் தலைமையதிபதிக்குத் தோன்றுமாயின் ஆணையாளர் தலைமையதிபதி அத்தகைய தண்டப்பணத்தைக் குறைக்கலாம் அல்லது விட்டுவிடலாம்.

7. உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி தொடர்பிலான விவரத்திரட்டுக்களைக் கொடுத்துவுதல், வருமானவரியைக் கழித்தல், அத்தகைய வரியின் மதிப்பீடு, மதிப்பீடுகளுக்கெதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு, அறவிடு, மீளளிப்பு என்பன தொடர்பில் அச்சட்டத்தின் XIII ஆம் அத்தியாயத்தினதும் XV முதல் XXVI வரையிலான அத்தியாயங்களினதும் ஏற்பாடுகள், இச்சட்டத்தின் கீழ் செலுத்தப்படற்பாலதான மிகைவரி தொடர்பில் விவரத்

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் குறித்த சில ஏற்பாடுகள் ஏற்புடையனவாகவு,

திரட்டுக்களைக் கொடுத்துதவுதல், அத்துடன் அத்தகைய மிகைவரியின் கழிப்பனவு, மதிப்பீடு, மதிப்பீட்டிற்கெதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு, அறவிடு என்பவற்றிற்கு பின்வரும் திரிபுகளுக்கு அமைவாக ஏற்புடையனவாதல் வேண்டும்:—

(அ) ஆவொன்றும், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டுக்காக அவரால் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் விவரத்திரட்டைக் கொடுத்துநவவேண்டுமென இச்சட்டத்தின் மூலம் சமத்தப்பட்ட தேவைப்பாடு, அத்தகைய ஆள் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 92 (1) ஆம் பிரிவின்கீழ் அவ்வாண்டிற்கான அவரது வருமானத்தின் விவரத்திரட்டைக் கொடுத்துதவுவாராயின், போதியளவில் இணங்கியொழுகப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்;

(ஆ) வரிமதிப்பீட்டாளர் ஒருவர், எவரேனும் ஆளின்மீது உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டுக்கான அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் வரிமதிப்பீட்டொன்றை அல்லது மேலதிக விமதிப்பீட்டொன்றைச் செய்ய; மிடத்து, வரிமதிப்பீட்டாளர் அதே நேரத்திலும் அதே படிவத்திலும் விடயத்திற்கேற்றாற்போல இச்சட்டத்தின்கீழ் அவ்வாண்டிற்காக அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான மிகைவரியின் வரிமதிப்பீட்டொன்றை அல்லது மேலதிக வரிமதிப்பீட்டொன்றைச் செய்யலாம். விடயத்திற்கேற்றாற்போல வரி மதிப்பீடுகள் அல்லது மேலதிக வரிமதிப்பீடுகள், அந்தந்தச் சட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட வெவ்வேறான மதிப்பீடுகளாகக் கருதப்படுதல் வேண்டும்;

(இ) இயைபான ஆண்டுக்காக உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் எவரேனும் ஆள்மீது விதிக்கப்படும் வருமானவரியின் தொகையினை கூறுகின்ற வரிமதிப்பீட்டு அறிவித்தல் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 116 ஆம் பிரிவின்கீழ் அத்தகைய ஆளுக்கு கொடுக்கப்பட்டவிடத்து, அத்தகைய அறிவித்தல், அந்த ஆண்டுக்காக இச்சட்டத்தின்கீழ் அத்தகைய ஆளின் மீது விதிக்கப்படும் மிகைவரியின் தொகையையும் உள்ளடக்கலாம். இவ்வறிவித்தல்கள் அவ்வச் சட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட வெவ்வேறான அறிவித்தல்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

(ஈ) இயைபான ஆண்டுக்காக, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி மதிப்பீட்டொன்றிற்கெதிராக மேன்முறையீடொன்று செய்யப்படுமிடத்து, அத்தகைய மேன்முறையீடு, அந்த ஆண்டுக்காக, இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான மிகைவரிக்கெதிரான மேன்முறையீடொன்றையும் உள்ளடக்குவதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன் அவ்வாறே தீர்மானிக்கப்படுதலும் வேண்டும்; அத்துடன்

(உ) உண்ணாட்டரசினைச் சட்டத்தின் XXI ஆம் அத்தியாயத்தின் கீழ் எவரேனும் ஆளுக்கு அறிவித்தலொன்று, கூற்றொன்று அல்லது சான்றிதழொன்று வழங்கப்பட்டவிடத்து, விடயத்திற்கேற்றாற் போன்று அத்தகைய அறிவித்தல், கூற்று அல்லது சான்றிதழானது, இச்சட்டத்தின்கீழ் ஏதேனும் தவணைதவறிய மிகைவரியின் விபரங்களையும் உள்ளடக்கலாம். விடயத்திற்கேற்றாற் போன்று இவ்விதத்தல்கள், கூற்றுக்கள் அல்லது சான்றிதழ்கள் அவ்வச் சட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட வெவ்வேறான அறிவித்தல்கள், கூற்றுக்கள் அல்லது சான்றிதழ்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

8. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினு பொருள் கோடல் என்றி—

“வரிமதிப்பிடற்குரிய வருமானம்”, “ஆணையாளர் தலைமையதிபதி”, “வதிவற்ற கம்பெனி”, “ஆள்”, “இலாபங்களும் வருமானமும்”, “வதிவுள்ள கம்பெனி”, “வரிமதிப்பிட்டாண்டு” என்பன உண்ணாட்டரசினைச் சட்டத்தில் அவற்றிற்கெனக் குறித்தொதுக்கப்பட்ட அவ்வப் பொருள்களை உடையனவாகும்;

“தொழில் தருநர்”, “ஊழியர்”, “ஊதியம்” என்பன உண்ணாட்டரசினைச் சட்டத்தின் XV ஆம் அத்தியாயத்தில் அவற்றிற்கெனக் குறித்தொதுக்கப்பட்ட அவ்வப் பொருள்களை உடையனவாகும்;

“வருமானவரி” என்பது, எவரேனும் ஆள் தொடர்பிலும் இயையபான ஆண்டு தொடர்பிலும்—

(அ) இரண்டாம் பிரிவிலும், அத்துடன்—

(i) வதிவுள்ள கம்பெனியொன்று தொடர்பாகவும், இயையபான ஆண்டுக்காக அக்கம்பெனியால் உண்ணாட்டரசினைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வருமானவரியைக் கழித்து, அவ்வாண்டுக்காக அக்கம்பெனியால் அச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி எனப் பொருளாகும்;

(ii) வதிவற்ற கம்பெனியொன்று தொடர்பாகவும், உண்ணாட்டரசினைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்தியின் அல்லது (ii) ஆம் உட்பந்தியின்கீழ், இயையபான ஆண்டுக்காக அக்கம்பெனியால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வருமானவரியைக் கழித்து, அந்த ஆண்டுக்காக அக்கம்பெனியால் அச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி எனப் பொருளாகும்;

(iii) இயைபான ஆண்டுக்காக எந்த வதிவுள்ள தனியாளரொருவரின் இலாபங்களும், வருமானமும் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (இ) என்னும் பற்றியில் குறிப்பிடு செய்யப்பட்ட ஊழியத்திலிருந்து பெறப்படும் எவையேனும் இலாபங்களை உள்ளடக்குகிறதோ அந்த வதிவுள்ள தனியாளரொருவர் தொடர்பாகவும், ஊழியத்திலிருந்து கிடைத்த அத்தகைய இலாபங்கள் இயைபான ஆண்டுக்கு அவரது இலாபங்களினதும், வருமானத்தினதும் பாகமாய் அமையவில்லை யாயின், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் அத்தகைய தனியாளினால் செலுத்தப்படற்பாலதாக இருந்திருக்கக்கூடியவாறான அத்தகைய வருமான வரி எனப் பொருளாகும்;

(iv) உண்ணாட்டரசிறைச்சட்டத்தின் 67 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவினால், வதிவற்ற ஒருவர் எனக் கருதப்படுகின்றவரான தனியாளரொருவர் தொடர்பாகவும், இயைபான ஆண்டுக்காக இலங்கையில் ஊழியத்திலிருந்து கிடைத்த அவரது இலாபங்கள், அந்த ஆண்டுக்கான அவரது இலாபங்களினதும், வருமானத்தினதும் பாகமாக அமையாதிருந்திருப்பின், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் அத்தகைய தனியாளினால் செலுத்தப்படற்பாலதாக இருந்திருக்கக்கூடியவாறான அத்தகைய வருமான வரி எனப் பொருளாகும்; அத்துடன்

(v) வேறெவரேனும் ஆள் தொடர்பாகவும், இயைபான ஆண்டுக்காக அவ்வாளினால் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி என்று பொருளாகும்; அத்துடன்

(ஆ) ஐந்தாம் பிரிவில், அவ்வாண்டுக்காக அவ்வாளினால் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி எனப் பொருளாகும்;

“உண்ணாட்டரசிறைச் சட்டம்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டம் எனப் பொருளாகும்.